

දුරකථන ) 0112669192 ,0112675011  
තොගලපෝ ) 0112698507 , 0112694033  
Telephone ) 0112675449 ,0112675280

සංයෝ ) 0112693866  
පෙත්ස ) 0112693869  
Fax ) 0112692913

ලිඛිත තැබූ )postmaster@health.gov.lk  
මිලින්ජුරුසල මුක්වරී  
e-mail )  
ජාලධිභාෂා ) www.health.gov.lk  
කිහිපාක්කනාර්



සුවසිරිපාය  
ස්වස්ථාන පාලන ආයතන  
SUWASIRIPAYA

ඡාරී ඇඟය )  
ගොනු ඩිල )  
My No. ) CF/EXQ/06/2025  
මෙම ඇඟය )  
ඉමත් ඩිල )  
Your No. )  
දිනය )  
තිකත් ) 2025/06/16  
Date )

සේවා හා ජනමාධ්‍ය අමාත්‍යාංශය  
ස්වස්ථාන පාලන ආයතන  
Ministry of Health & Mass Media

පොදු වකුලේඛ ලිපි අංක :- 02 - 96 / 2025

පලාත් සෞඛ්‍ය උග්‍රීක්ෂණීය,  
නියෝජන අධ්‍යක්ෂ ජනරාල් - ඉ ( ලංකා ) පාරිභරිත රෝහල, කොළඹ,  
අධ්‍යක්ෂ - පාරිභරිත රෝහල, මහනුවර,  
අධ්‍යක්ෂ - පාරිභරිත රෝහල, ගාල්ල,  
රේඛිය අමාත්‍යාංශ යටත් ගැනෙන යියෙක්ම රෝහල් අධ්‍යක්ෂවරුන්,  
පලාත් සෞඛ්‍ය දේවා අධ්‍යක්ෂවරුන්,  
ප්‍රාදේශීය සෞඛ්‍ය දේවා අධ්‍යක්ෂවරුන්,  
අදාළ ආයතන ප්‍රධානී වෙත.

සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ අධික්ෂණ කළමනාකරණ යහකාර තාක්ෂණික දේවා ගණය (MN - 03 - 2006 - ඒ) දෙපාර්තමේන්තුගත තනතුරු සඳහා වන පළමු කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂණය - 2025 (දෙවන වාරය)

සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ අධික්ෂණ කළමනාකරණ යහකාර තාක්ෂණික දේවා ගණය (MN 03 - 2006 - ඒ) III ග්‍රේනියට බඳවා ගෙන වයර තුනක් ගතවීමට පෙර සමත් වියයුතු කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂණය 2025.07.26 න් 2025.07.27 දිනයන් නිං්හා දෙමෙලු භා ඉංග්‍රීසි මාධ්‍යවලින් පවත්වනු ලබන බව මෙයින් නිවේදිතය කරනු ලැබේ. විනාගය පවත්වනු ලබන ස්ථානය හා වේලාව ප්‍රවීග පත්‍රයේ සඳහන් කරනු ඇති.

#### 02. හුදුසුකම්.

සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ අධික්ෂණ කළමනාකරණ යහකාර තාක්ෂණික දේවා ගණයේ (MN 03 - 2006- ඒ) III ග්‍රේනියේ පත්වීමත් බඩා මෙහෙක් කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂණය යම්පුරුණ කර නොමැති පායාරෑප ලේඛි (කාර්මික). විදුලි සේවාන ග්‍රේනිය, වාසු සම්කරණ තාක්ෂණික ලේඛි, යනු පරිපාලක, ප්‍රවාහන නිලධාරී, ප්‍රවාහන වශැක්‍රීක්‍රාන්තික, විදුලි ග්‍රේනිය, සැලුසුම් ලේඛි, කාර්මික නිලධාරී (විදුලි) යන තනතුරු වල නියුතු නිලධාරීන්ට පමණි.

යැයු:- 2025.07.07 දින වන විට III ග්‍රේනියට පත්කර අදාළ පත්වීම් ලිපිය බඩා ඇති නිලධාරීන්ගේ අයදුම්පත් පමණක් මා වෙත එවීමට කටයුතු කරන්න.

#### 03. අයදුම්පත්.

මෙම වකුලේඛ ලිපිය අවසානයේ දක්වා ඇති ආකෘතියට අනුව අයදුම්කරුවන් විසින් සකස්කාං ගහුණු අයදුම්පත් ආයතන ප්‍රධානී මගින්, කොළඹ 10, පුරුෂ බඳුදේශීල්ම විමුලවාග හිමි මාවත, අංක 385 "සුවසිරිපාය" සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ අධ්‍යක්ෂ (විනාග) වෙත 2025.07.07 දිනට නො පෙර පෙර ලබාගෙන දේ මියාපදිංචි තායෙලෙන් එවිය යුතුය. ලියුම් කවරයේ වම්පස ඉහළ කෙළවරෙහි "අධික්ෂණ කළමනාකරණ යහකාර තාක්ෂණික දේවා ගණයේ (MN - 03 - 2006 - ඒ) පළමු කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂණය 2025 (දෙවන වාරය)" ලෙස යනු නියුතු කළ යුතුය. මෙම කාර්යක්ෂමතා කඩුම් විනාගයට පෙනී සිටිමට අයදුම්කරු විසින් අවශ්‍ය හුදුසුකම් සපුරා ඇති බවට පොදුගැලීක ලිපිගෙනු භාර විෂය නිලධාරීයා විසින්ද, සැම අයදුම්පතකම දක්වා ඇති තොරතුරු සියලුළු තිබාරු බවට ආයතන ප්‍රධානී විසින්ද සහතික කර තිබීම අතිවර්යය වේ. තම අයදුම්පත සමඟ ටැජ්‍යාරු ලිපිනය නො පොදුගැලීක ලිපිනය මියන ලද රු.110.00 ක් වෙතින් මුද්දර අලවු "9X 4" ප්‍රමාණයේ ලියුම් කවරයක් ද එවිය යුතුය. ප්‍රමාද වී ලබාගෙන අයදුම්පත්ද, අසම්පුරුණ නො වැරදි සකින වන අයදුම්පත්ද කිහිද දැනුම්දලකින් තොරව ප්‍රතික්ෂේප කරනු ලැබේ.

යැයු. :- ආදාර්ත අයදුම්පතෙහි ආකෘතියට අනුව අයදුම්පතුය A4 කඩුදියක පළමු පිටුවේ අංක 01 සිට 04 දක්වාත් දෙවන පිටුවේ අංක 05 සිට 09 දක්වාත් සහය කළ යුතුය. ඉහත ආකෘතියට අනුකූල නොවන සියලුම අයදුම්පතු නවත දැනුම් දීමකින් තොරව ප්‍රතික්ෂේප කරනු ලැබේ.

#### 04. විනාග ගාස්තු

- I. විනාගයට පළමුවට ඉදිරිපත් වන අයදුම්කරුවන් විනාග ගාස්තුවලින් නිදහස් කරනු ලැබේ. ආනෙකුත් අයදුම්කරුවන් එක් විෂයකට රු. 25/- බඳුන් අවලංග නොකළ මුද්දර අයදුම්පතුයේ අලවා තමන්ගේ අන්තර්හා හා දිනය යොදා අවලංග කළයුතුය.

- II. කිඩිදු කරනුක් මත මෙයේ ගෙවන ලද විනාග ගාස්තු වෙනත් විනාගයක් යැඳුනා මාරු කිරීමක් නොපැහැ ගෙවීමක් සිදු කරනු නොලබේ

05. විභාගයට අනුලත් කර ගැනීම.

- I. පිළිගන් අයදුම්පත් සඳහා අපේක්ෂකයන්ට ප්‍රවේශපත් නිකුත් කරනු ලබයි. එම ප්‍රවේශපත් නියමිත පරිදි සම්පූර්ණ කර විනාග ගාලුධිපති වෙත ඉදිරිපත් කළයුතුය. එයේ නොමතිව විනාගයට පෙනී යිටිමට ඉඩදෙනු නොලැබේ.
  - II. විනාග අපේක්ෂක/අපේක්ෂකීවන් විසින් විනාග ගාලව තැපැලී විනාග ගාලධිපතිට ස්වකිය අනෙකුතාවය අනෙකුතාවය තහවුරු කළ යුතුය. ඒ සඳහා පහත දැක්වෙන මියකියවිලි අතුරින් එකක් ඉදිරිපත් කළ යුතුය.
    - (අ) පාරික භාෂුනුම්පත
    - (ආ) කොමිස අමාත්‍යාංශය නො ජ්‍යෙෂ්ඨ ප්‍රධාන අයත්තයන් මගින් විධිමත් ලෙස නිකුත් කරන ලද භාෂුනුම්පත
    - (ඇ) වලංගු රියදුරු බලපත්‍රය
    - (ඈ) වලංගු විදේශ ගමන් බලපත්‍රය

## 06. විහාග පටිපෑටිය

මෙම කාර්යක්ෂමතා කඩුම් පරික්ෂණය ආයතන කංගුනය හා කාර්ය පරිපාලන රේඛී. මූල්‍ය කුම සහ දෙපාර්තමේන්තු රෙගුලුකි ලෙස ප්‍රශ්න පත්‍ර තුනකින් සමන්වීත වේ. එම එක් ප්‍රශ්න පත්‍රයක් සඳහා ලකුණු 100 බැංච් වෙන් කෙරේ. සමන්වීම සඳහා යැම විෂයකටම අවම වශයෙන් ලකුණු 40 ක් ලබාගත යුතුය. එක්වරකදී ගෝ කිහිපවරකදී විෂයන් වශයෙන් පෙනී කිට විභාගය සම්පූර්ණ කළ නැකිය. පළමුවරට විභාගයට පෙනී කිටෙන අයදුම්කරුවන් කියලුම විෂයන් අයදුම් කළ යුතුය.

## 07. විෂය නිර්දේශ මාලාව

### 07.1.1 ආයතන සංග්‍රහය හා කුරුදා පාලිපාලක රේ

මෙම ප්‍රශ්න පත්‍රය පහතින් දක්ව) අති ආයතන සංග්‍රහයේ පරිවිශේද සහ රුපු යේවා වෙ) මිශන් සහාලේ කාර්ය පටිපාටික රීති මත සැකසේ. කාලය පය (2½). රවන) මාධ්‍යමයේ ප්‍රශ්න අවකින් (08) සමන්විතය. එයින් ඕනෑම ප්‍රශ්න පහකට (05) පිළිනරු සැපයිය යනය.

ଆଯତନ କଂୟୁନ୍ୟେ ପହଞ୍ଚ ପରିଲିପେଣ୍ଟ ମନ କ୍ଷେତ୍ରେ

VIII	වන පරිවිෂේදය	-	අතිකාල දීමන), නිවාඩු ද්‍රව්‍ය හා නිවාඩු ද්‍රව්‍ය සඳහා වැටුප් හා දීමන)
XII	වන පරිවිෂේදය	-	නිවාඩු
XIII	වන පරිවිෂේදය	-	දුම්රිය බිලපෙන
XIV	වන පරිවිෂේදය	-	දිවයින තූළ රාජකාරී ගමන්
XIX	වන පරිවිෂේදය	-	රජයේ නිවාස
XI.VII	වන පරිවිෂේදය	-	සාමාන්‍ය හැකිරීම හා වීනය

රාජ්‍ය සේවා කොමිෂන් සහ තාර්ය පටිපාටික රීති සංගහයේ පහත පරිච්ඡේ මග දැක්වේ

III	වන පරිවිෂේෂය	-	පත් කිරීම
IV	වන පරිවිෂේෂය	-	සේවා ව්‍යුහයේ(ජාල) හා බඳුව) ගණිමේ පටිපාටිය
V	වන පරිවිෂේෂය	-	රජයේ සේවායට පත් කිරීමට නූත්‍යයක් තැනැග්නන්
VI	වන පරිවිෂේෂය	-	පත් කිරීමේ කෙරෙන බලපාන නියමයන් හා කොත්දේසි
VII	වන පරිවිෂේෂය	-	පත් කිරීම්වලදී අනුගමනය කළයුතු පටිපාටිය
VIII	වන පරිවිෂේෂය	-	පරිවාය කාලය, වැඩ බලුමේ කාලය හා පත්වීම් ස්ථීර කිරීම
IX	වන පරිවිෂේෂය	-	තනතුරක වැඩ බලුම සඳහා හා රාජකාරී ඉටුකිරීම සඳහා කරනු ලබන පත්කිරීම්
X	වන පරිවිෂේෂය	-	කාර්යක්ෂමතා කඩුම්
XI	වන පරිවිෂේෂය	-	පෙනෙන්මේන්වය
XIII	වන පරිවිෂේෂය	-	රජයේ සේවයේ විශාලත් තැනැග්නන් නවීන සේවයේ යොදුවීම
XVII	වන පරිවිෂේෂය	-	රුයයේ කිරීම්වලදී අනුගමනය කළ යුතු පටිපාටිය
XVIII	වන පරිවිෂේෂය	-	ස්ථාන මාරු කිරීම්
XX	වන පරිවිෂේෂය	-	රුයයේ කිරීම් හා මාරු තිරණුවලට එරෙහි ඇඟියවනා සම්බන්ධ කියා පටිපාටිය

### 07.1.2 ගෙවය කුම

මෙම ප්‍රශ්න පත්‍රය දඟලා කාලය පසු (2½). රහන් මැදිලියේ ප්‍රශ්න අවකින් (08) සමන්විතය. ඉන් හින්ම ප්‍රශ්න පහකට (05) කට පිළිගැනීම යොමු කළ ලද තුනු 100ක්.

මුදල් ටෙලුවායි සංග්‍රහයේ පහත පරිවිශේද මත යොදයේ.

- |     |           |   |
|-----|-----------|---|
| I   | පරිවිෂ්ඨය | - වියදම් හා ආදායම් ඇයෝනමේන්තු, උකාබල්ධ අරමුදල, වාර්තික ඇයෝනමේන්තු වෙනස් කිරීම.<br>(මු. රේ. 1 කිට 68 දක්වා)  |
| III | පරිවිෂ්ඨය | - මූල්‍ය කළමනාකරණය හා උත්තරවායි බව, ප්‍රබන ගණක තිලුබාරින්, ආදායම් ග්‍රෑම් තිලුබාරින්, ගෙවීම් යදානා බලය ලබාදීම, අනුමත කිරීම, යහාතික කිරීම, කාර්ය පැවතීම<br>(මු. රේ. 124 කිට 147 දක්වා) |

### 07.1.3 දෙපාර්තමේන්තු රෙගුලයි

මෙම ප්‍රශ්න පැහැදිලි සියලුම තනතුරු යදහා දෙපාර්තමේන්තුවේ කාක්ෂණික කටයුතු වලට අදාළ කරනු ලැබූ ඇමතරව දෙපාර්තමේන්තු රිති හා රෙගුලයි. පනත් ක්‍රිය පිළිවෙත් ආදියට අදාළව හා රෝගී සහ්කාර සේවාව යහු ප්‍රජා සේවාවට අදාළව වකුල්ලේ හා උපදෙස් මත සැකකේ. කාලය පැය දොක භමාරකි ( $2\frac{1}{2}$ ). රෙනා මැලිලෝයේ ප්‍රශ්න හතකින් (07) සමන්විතය. විධින් ඕනෑම ප්‍රශ්න පහකට (05) පිළිතුරු සැපයයි යුතුයි.

08. විනාග සම්බන්ධ රෙගුලාකී අනුගමනය කිරීම

අලේස්කයින් විසින් වෙනත් අලේස්කයෙකුගේ පිළිගුරු පැනයින් හෝ කුමන හෝ පොනකින්, හෝ කවච ආකාරයක යටහත් යහිත කොළඹයින්, හෝ වෙනත් කිසිවකින් හෝ බලා පිළිගුරු ලේඛිත තහනමිය. වෙනත් අලේස්කයෙකුගේ උත්තර පැනය ඇදු බලුමද නොකළ යුතුය. එසේම වෙනත් අයුම්කිරුවෙකුට උදුව කිරීමෙන් හෝ එන්ගේ අයුම්කිරුවෙකුගේ හෝ පුද්ගලයෙකුගේ උදුව ලබාගනීමෙන්ද වැඩුණි සිටිය යුතුය. තවද ජ්‍යෙෂ්ඨ දුරකථන හා ඒ හා සමාන සත්ත්වෙදන හා විද්‍යුත් උපකරණද හාවතා කිරීමෙන් වැඩුණි සිටිය යුතුය. මෙම නිනි කඩ කරනු ලබන විනාම අලේස්කයෙක දුව්වලිම ලක්වම යටත් වන ඇත.

09. කරණුකර මෙම ව්‍යුත්ලේඛ ලිපියේ අඩංගු දැ ඔබ ආයතනයේ නියුත අදාළ නිලධාරීන්ගේ දෙනෙගහිමට සැලය්වන්න මෙම තොට්තරය [www.health.gov.lk](http://www.health.gov.lk) වෙබ් අවධියේ ඇතෙන් කර ඇත.

Web Path :- www.health.gov.lk → Staff Access → Administration → Examination → Circulars

යෙයු. මෙම ව්‍යුහලේ තිපියේ සිංහල දෙමළ නා ඉංග්‍රීසි නිවේදනයන්හි පැබ ඇතර යම් අනුකූලතාවයක් මතුවුවගෙන් සිංහල මධ්‍ය විහාර නිවේදනය බිජුවයෝ වේ.

යු.රි.එයි.එම්. ඩිජිටල කුමාර  
නියෝජන අධ්‍යක්ෂ ජනරාල  
ංග්‍රීස් වෙළුව

డු.එ.එ.ඩී. අර්ජුන් සිංහ තුමර  
කිංගෝරු අධිකාරී පෙරේ (ලාභ) - II  
සොයුන නෑ ජපමාධි අවශ්‍යතාවය  
“දුටිපිටියා”  
සොයුන 10

EXQ

01. (എ) i. ദയവുമികർബനെ ഡമ്പിപ്പരുന്ന കാല (ദിംഗലേൻ) - .....

- ii. අයදුම්කරගේ සම්පූර්ණ නම (ඉංග්‍රීසි කළුවල් අකුරින්) -

- iii. මෙහෙර යමන් නම (දිංහලුන්) - .....

.....

- iv. അലക്ട്രി ഡമഗ് നമ (രൂപീകൃത ക്ലേജിൽ ആക്രിന്) –

- (ii) i. തന്നെ തന്നെ

- ii. ମେଲ୍ଲି ତନରୁଠ ଏହାଳ ଫର୍ମିତି ଦିନଯ ବା ଲିପି ଏଂକଟ - .....

- iii දෙපල ලබන පාර්ශ්ව වැටුප - .....

- iv. அதிக கடநோன்றிப்பு என்கிய - [ ] [ ] [ ] [ ] [ ] [ ] [ ] [ ]

- v சுங்கம் டீர்க்கன் எங்கெய் -

- vi එසේත් තිබුනාය -

02. ඔබ මෙවර පෙනියිවේ (බලාපො) රට්තු වන විෂයයන් ඉදිරියේ අනි කොටුව තුළ ( ✓ ) ලක්නා යොදුන්න. පෙනී නොදින්නේ නම් ( X ) ලක්නා යොදුන්න.

ஸායනන සංග්‍රහය නා කුරුද පටිපාටික රිති

1

ಡෙපාර්තමේන්තු රෙගුලාසි

1

四〇二

- 03 (c) උග්‍රව සේවය කරන මායාතනය :- කිංහලලේ

ඉංග්‍රීසියෙන් .....

- (୧୨) ଉପରେ ଦିଆଯାଇଥାଏ ଗ୍ୟାର୍ଡ ଲକ୍ଷେଣ୍ଟ୍ ହାତରେଣ୍ଟ୍ : ପେନ୍‌ଫିଲ୍ ଫଲୋରନ୍‌ମ୍‌ଯୁଗ୍‌ମ୍

- (୧୯) ପଲାର୍ ଦନ୍ତାଳିତ ନାମ ଓହାର ପଲାର୍ : - .....

- (୯) ରି ଆଯତ୍ ଦ୍ୱୟକ୍ରିକ୍ଷକାନ୍ତି - .....

- (iii) *Indirect* and *Direct* (Indirect cost & Direct cost)

3. **வெள்ளி வீடு** (அதிக மதிப்பு வாய்த்)

- 04 විනාශයට පෙනී තිබූන මාධ්‍යය - (කිංගල/මේමල/ඇංගි) - .....

05. (ආ) මෙම ප්‍රතිම මෙම විනාගයට පෙනී සිටියේද? .....

(ඇ) අයදුම්පත ඉදිරිපත් කරන්නේ ප්‍රතිම වරට නොවෙනම් මුද්දර අලවා තිබේද? .....

මුද්දර කොටුව

06. අයදුම්කරුගේ සහතිකය

මගේ දැනුම හා විශ්වාසය පරිදි.

(I) මෙම අයදුම්පතුයේ යැයුත් කර ඇති තොරතුරු සහන බවත් මෙම විනාගයට මා පෙනී සිටින්නේ ප්‍රතිම වරට බවත් විනාග ගාස්තු ගෙවීම අනවශ්‍ය බවත් / ප්‍රතිම වරට නොවන බවත් රු.....ක් විනා මුද්දර අලවා ඇති බවත්\* මෙම අයදුම් පරායට මා විධින් අලවා ඇති මුද්දර අවලංගු කිරීමට පෙර ව්‍යුහ වූ පාරිවිච්ච නොකරන ලද මුද්දර බවත් ප්‍රකාශ කරමි.

(II) සෞඛ්‍ය අමාත්‍යාංශය විධින් විනාග පිළිබඳව පනවා ඇති නිතිරිත වලට එකතුව හිය කිරීමටත්. මෙම විනාගය පිළිබඳ ව්‍යවස්ථාව අනුව මා තුළුදුස්සකු බව පෙනී ගියහොත්, මගේ විනාග අපේක්ෂකරවය අවලංගු කිරීමට ගනු ලබන කවර හෝ තිරනුයකට මම එකතු වන බවත් මෙධින් සහතික කරමි.

දිනය .....

අයදුම්කරුගේ අත්සන

07. පොදුගලික ලිපිගොනු හාර විෂය නිලධාරියාගේ සහතිකය

මෙම අයදුම්පත හාර ගන්නා අවසාන දිනයට පෙර මා වෙත හාරදුන් බවත්, පොදුගලික ලිපිගොනුවේ ඇති තොරතුරුවලට අනුව අයදුම්කරු විධින් නිවැරදිව මෙම අයදුම්පත යම්පූර්ණකර ඇති බවත්, විනාගයට පෙනී සිටීමට අයදුම්කරු විධින් අවශ්‍ය සුදුසුකම් සපුරා ඇති බවත්. මෙම අයදුම්පතේ පිටපතක් පොදුගලික ලිපි ගොනුවට ගොනුකළ බවත් සහතික කරමි.

දිනය .....

නම යහ අත්සන

08. ආයතන ප්‍රධානීයාගේ සහතිකය

.....මහතා/මිය / මෙනෙවිය\* .....නිලධාරියකු වශයෙන් මෙම ආයතනයේ දේශීල්‍ය කරන බවත්. විනාගයට පෙනී සිටින්නේ ප්‍රතිම රාර්ට / ප්‍රතිම රාර්ට නොවන\* බවත් රු.....ක් විනා මුද්දර මෙම ඉල්ලුම්පතුයට අලවා ඇති බවද / මුද්දර අලුවීමට අනවශ්‍ය බවටද\* අයදුම්පතේ දී තිබෙන තොරතුරු අයදුම්කරුගේ පොදුගලික ලිපි ගොනුවේ ඇති තොරතුරු අනුව නිවැරදි බවත්. මෙම විනාගයට පෙනී සිටීමට අයට සුදුසුකම් ඇති බවත් සහතික කරමි. මා ඉදිරිපිටද අත්සන් කළ බවද සහතික කරමි.

දිනය .....

ආයතන ප්‍රධානීයාගේ අත්සන  
[රඛර මුද්‍රාව තැබිය යුතුය]

09. විමධිගත කොට්ඨාස / විශේෂිත ව්‍යාපාර ප්‍රධානීයාගේ සහතිකය

..... මහතා / මහත්මිය / මෙනෙවිය, සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ඇධික්ෂණ කළමනාකරණ යාක්ෂණික දේවා ගණයේ (MN - 03 - 2006 - R) III ග්‍රේනියේ නිලධාරියකු වශයෙන් මගේ කොට්ඨාසයේ / විශේෂිත ව්‍යාපාරයේ දේශීල්‍ය කරන බවත්, අයදුම්පතේ දී තිබෙන තොරතුරු අයදුම්කරුගේ පොදුගලික ලිපිගොනුවේ ඇති තොරතුරු අනුව නිවැරදි බවත්, මෙම විනාගයට පෙනී සිටීමට අයට සුදුසුකම් ඇති බවත් සහතික කරමි.

දිනය .....

විමධිගත කොට්ඨාස/ විශේෂිත ව්‍යාපාර ප්‍රධානීයාගේ අත්සන  
[රඛර මුද්‍රාව තැබිය යුතුය]

(\* අනවශ්‍ය කොටස් කළ හරින්න.)

ଫରକ୍ରିଟି ) 0112669192 .0112675011  
ତୋଳାଇପେଚି ) 0112698507 , 0112694033  
Telephone ) 0112675449 0112675280

ନାମ୍ସ୍ ) 0112693866  
ପେକ୍ଷଣ୍ ) 0112693869  
Fax ) 0112692913

විද්‍යුත් තොරතුරු )postmaster@health.gov.lk  
මින්නගුණුසල් මුක්වරී  
e-mail )

වෙබ්ඩොලිය ) www.health.gov.lk



କୁଳିରିପାଯ  
କୁଳିରିପାଯ

SUWASIRIPAYA

மாண்பும் குழுமம் )  
எண்து இல் )  
My No. ) CF/EXQ/06/2025

ବିଲ୍ ନାମ । )  
ତାରିଖ । )  
Your No. : )  
  
ଦିନ୍ୟ । )  
ତିକତି । ) 2025/06/16  
Date । )

# SUWASIRIPAYA

සේවක හා ජනමාධ්‍ය අමාත්‍යාංශය  
සකාතාර මර්ගුම බෙකුණ මැටක ආමේස්ක  
Ministry of Health & Mass Media

பொதுச் சுற்றாநியூப் இலக்கம் : 02 - 96 / 2025

மாகாண தகாதா செபலுவார்கள்

பிரதிப் பணிப்பாளர் நாயகம் - இலங்கைக் கேசிய வைக்தியசாலை

பணிப்பாளர்- கேசிய வைக்கியசாலை - கண்டி

பணிப்பாளர்- தேசிய வைத்தியசாலை - காலி

மத்திய அரசின் கீழ் நிர்வகிக்கப்படும் சுகல வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள்

മാകാണ കകാത്താര ചേവെപ് പണിപ്പാൾക്കൽ

பிரதேச சுகாதார சேவகள் பணிப்பாளர்கள்

உரிய நிறுவனத் தலைவர்கள்

குகாதூர் அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்ப சேவை வகைக்குரிய (MN - 03 – 2006 - A) திணைக்கள் பதவிகளுக்கான முதலாவது விணைத்திறன் தடைப் பரிசீலனை 2025 (2வது தவணை)

காகாதார அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்ப சேவைப் பிரிவின் (MN - 03 -2006 - A) தரம் III இங்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு 03 வருடங்கள் முடிவுடைய முன் தேர்ச்சி அடைய வேண்டிய விளைத்திறமைகான் தடைப் பரிட்சை சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2025.07.26. மற்றும் 2025.07.27 ஆம் திகதிகளில் நடைபெறும் என இத்தாள் அறிவிக்கப்படுகிறது. பரிட்சை நடைபெறும் இடம் மற்றும் என்பன பரிட்சை அனுமதி அட்டையில் குறிப்பட்டபடும்.

## 02. തക്കമൈകൾ -

ககாதார மற்றும் குதேச வைத்திய சேவைகள் அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்ப சேவை வகைக்குரிய (MN - 03 -2006 - A) தரம் III இல் நியமனம் பெற்ற படப்பிடிப்பாளர், மின்னுயர்த்தி தொழில்வியலாளர் (Lift Technician), பொறித் தோகுத் மேற்பார்வையாளர், வளி சீராக்கி தொழில்வியலாளர் (Air Condition Technician), போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து முகாரி (Transport Forman), மின்சார தொழில்வியலாளர், பட வரைஞர், தொழில்வில் அலுவலர் (சிவில்), தொழில்வில் அலுவலர் (மின்) போன்ற பதவிகளில் உள்ள அலுவலர்களும் மற்றும் இதுவரை விணைத்திறமைகாண் தடைப் பரிட்சையில் தேர்ச்சி பெறாத அலுவலர்களும் மாத்திரம் இப்பரிட்சைக்காக விண்ணப்பிக்க முடியும்.

வனிக்கவும் :- 2025.07.07 ஆம் திகதியிடன் தரம் III ந்கு நியமனக் கடிதம் பெற்றவர்களது விண்ணப்பங்களை மாத்திரம் எனக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

### 03. വിണ്ണംപ്പന്തകൾ

இச் சுற்று நிருபத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தின் படி விண்ணப்பதாரர்களினால் தயாரித்துக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த திறைக்களத் தலைவரினுரூபாக பணிப்பாளர் (பரிசீசகள்), பரிசீசகள் கிளை, கூகாதார அமைச்சு, “குவரிபாய்”, இல 385, வண்பத்தேகம விமலவங்க தேர் மாவத்தை, கொழுஷு - 10 என்ற முகவரிக்கு 2025.07.07 ஆம் திங்கதி அல்லது அத்தினத்திற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபாலின் மூலம் அனுப்பி வைத்தல் வேண்டும். இவ்வினைத்திறமைகாண் தடைப்பீர்த்தைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பதாரி சகல தகைமைகளையும் பூர்த்திசெய்துள்ளார் என்பதை தனிநபர் கோவைகளை பேணும் உத்தியோகத் என்பதை நிறுவன தலைவரும் சான்றுப்படுத்துதல் கட்டாயமாகும். தனது விண்ணப்ப படிவத்துடன் கய முகவரி ஏழுதப்பட்ட ரூபா 110.00 பெறுமதியுடைய முத்திரை ஒட்டப்பட்ட “9x4” அளவுடைய கடித உரை 01

ஒன்றினையும். (இதில் விண்ணப்பதாரி தனது சொந்த முகவரியினையோ அல்லது அலுவலக முகவரியினையோ குறிப்பிடலாம்) இனைத்து அனுப்ப வேண்டும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (MN - 03 -2006 - A) முதலாவது வினைத்திறன் தடைப் பரிசை - 2025 (இரண்டாவது தவணை) (இக் கடிதவுறையில் விரும்பியவாறு அலுவலக முகவரியை அல்லது தனிப்பட்ட முகவரியினை எழுதியனுப்பலாம்) தாமதமாகிப் பெறப்படும் விண்ணப்பங்களும், தவறான விண்ணப்பங்களும், முழுமையாக பூரணப்படுத்தாத விண்ணப்பங்களும் எது விக அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும்.

கவனிக்கவும் : மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய விண்ணப்பம் பக்கங்களையும் உபயோகித்து தாயரிக்கப்படவேண்டும். முதற் பக்கத்தில் தொடக்கமும் இரண்டாம் பக்கத்தில் 05 - 09 தொடக்கமும் அமையும் தயாரிக்கப்படல் வேண்டும். மேற்படி தகவல்களுக்கு அமைய தயாரிக்கப்படாத முன் அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

04 പരിസ്ഥിതികൾ കൂട്ടണമ്മ

- 4.1 பார்டீஸைக்கு முதன் முறையாகத் தோற்றும் பார்டீஸார்த்திகள் பார்டீஸைக் கட்டணத்திலிருந்து விதிவிலக்கப்படுவார். ஏனைய விண்ணப்பதாரர்கள் விடயம் ஒன்றிற்கு ரூபா 25.00 பெறுமதியுடைய முத்திரையினை ஒட்டி அதன் மீது கையொப்பத்தினையும், திகதியினையும் இட்டு உரிய முறையில் மதிப்பு நிக்ககம் செய்யப்படல் வேண்டும்.

4.2 இவ்வாறு செலுத்தப்பட்ட பார்டீஸைக் கட்டணமானது எக்காரணத்தினைக் கொண்டும் வேறு பார்டீஸையொன்றிற்கு மாற்றவோ, மீனா வழங்கப்படவோ மாட்டாது.

05 പ്രീ-ഷൈക്ക് ഉപഭൂത്തിക കൊണ്ടാല്

- 5.1 ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பரிசை அனுமதி ஆட்டை அனுப்பி வைக்கப்படும். அப் பரிசை அனுமதி அட்டைகளினை உரிய முறையில் பூரணப்படுத்தி பரிசை நிலைய மேற்பார்வையாளருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். அவ்வாறின்டேல் பரிசைக்குத் தோற்ற அனுமதி அளிக்கப்படமாட்டாது

5.2 ஆண், பெண் பரிசார்த்திகளினால் பரிசை நிலையத்தினுள் பரிசை மேற்பார்வையாளருக்கு தனது ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தல் வேண்டும். அதன் பொருட்டு பின்வரும் ஆவணங்களில் ஒன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  - (அ) தேசிய அடையாள அட்டை
  - (ஆ) சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் ஏற்படுத்தை நிறுவனங்களினால் முறைப்படி
  - (இ) வழங்கப்பட்ட அடையாள அட்டை
  - (ஈ) வலுவுடைய சாரதி அனுமதிப்பத்திற்கும்
  - (ஊ) வலுவுடைய கடவுச் சீட்டு

## 06. പരിശൈക്ഷിക്കിട്ടമ്:

ஒவ்வொரு பதவிக்குமான வினாத்திற்கு தடைப் பரிட்சை தாபனி விதிக்கோவை, நிதிப் பிரமாணங்கள் மற்றும் திணைக்கள் ஒழுங்கு விதிகள் ஆகிய 03 வினாத்தாள்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வினாத்தாளுக்கும் 100 புள்ளிகள் வழங்கப்படும். பரிட்சையில் தேர்ச்சி பெறுவதற்கு ஆகக் குறைந்தது 40 புள்ளிகளைப் பெறுதல் வேண்டும். இப்பரிட்சை ஒரே அம்ரவில் அல்லது பல அம்ரங்களில் பிரிவுகளுக்குத் தோற்றி பரிட்சையினை பூரணப்படுத்திக்கொள்ள முடியும். முதன்முறையாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைத்துப் பிரிவுகளிற்கும் விண்ணப்பிக்கவேண்டும்.

## 07. പരിസ്വീകരണ പദ്ധതിപ്പാട്ടമ്

7.1.1 காண விதிக்கோவை மற்றும் அலுவலக நிலைமுறைகள் வினாப்பத்திரம்

இந்த வினாத்தாள் தொபன விதிக்கோவை மற்றும் சேவைகள் ஆணைக்குமுனின் நடைமுறை விதிகள் ஆகியவற்றை தழுவி தயாரிக்கப்படும். இவ்வினாத்தாள் 2 1/2 மணித்தியாலங்களைக் கொண்டதுடன் 08 கட்டுரை வினாக்களைக் கொண்டிருக்கும். அவற்றில் 05 வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும். வினாத்தாள் பொதுச் சேவை ஆணைக்குமுனின் நடைமுறை விதிகளின் பின்வரும் உக்கிப்பாங்களை் அடிப்படையில் அமைத்திருக்கும். மோத்தப் புள்ளிகள் 100.

## தாபன விதிக் கோவையின் பின்வரும் அத்தியாயங்கள்

அத்தியாயம் VIII	- மேல்திக் நேரப் படிகள், விடுமுறை நாட்கள், விடுமுறை நாள் சம்பாங்கள் மற்றும் படி
அத்தியாயம் XII	- லீவு
அத்தியாயம் XIII	- புகைபிரத ஆணைச்சீட்டு
அத்தியாயம் XIV	- உள்நாட்டில் கடமைப் பிரயாணங்கள்
அத்தியாயம் XIX	- அரசு இல்லம்
அத்தியாயம் XLVII	- போதுவான நடத்தையும் ஒழுக்காற்று செயற்பாடுகளும்

தாபன விதிக்கோவையின் கீழ்வரும் அத்திபாபங்களின்படி

அத்தியாயம் III	- நியமனம்
அத்தியாயம் IV	- சேவைப்பிரயாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புத்திட்டங்கள்
அத்தியாயம் V	- அரசு சேவை நியமனங்களுக்கு தகைமை அற்றவர்கள்
அத்தியாயம் VI	- நியமனங்களை கட்டுப்படுத்தும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
அத்தியாயம் VII	- நியமனங்களுடன் தொடர்புடைய நடைமுறைகள்
அத்தியாயம் VIII	- தகுதிகாண் காலம், பதில் கடமையாற்றும் காலம் மற்றும் நியமனத்தை உறுதிப்படுத்துதல்
அத்தியாயம் IX	- ஒரு பதவியில் செயற்படுத்தாகும் அல்லது பதவி ஒன்றின் கடமைகளை புரிவதற்காக மேற்கொள்ளப்படும் நியமனம்
அத்தியாயம் X	- விணைத்திறன் தடை
அத்தியாயம் XI	- பணி மூப்பு/ சிரேவத் நிலை
அத்தியாயம் XIII	- அரசு சேவையிலிருந்து ஓம்புபெற்ற நபர் ஒருவரின் மீன் நியமனம்
அத்தியாயம் XVII	- பதவியுயர்புகள் தொடர்பா நடைமுறை விதஜூகள்
அத்தியாயம் XVIII	- இடமாற்றம்
அத்தியாயம் XX	- பதவியுயர்புகள் மற்றும் இடமாற்றங்களுக்கு எதிரான மேன்முறையீடுகள் தொடர்பான நடைமுறை

### 7.1.2 நிதி ஒழுங்குவிதிகள்

இந்த வினாத்தாள் 2 1/2 மணித்தியாலங்களைக் கொண்டதாகும். மேலும் 08 வினாக்களைக் கொண்டுள்ளது. அதில் விரும்பிய ஏதேனும் 05 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். மொத்தப் புள்ளிகள் 100.

நிதி ஒழுங்குவிதிகளின் பின்வரும் அத்திபாபங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

அத்தியாயம் I – செலவு மற்றும் வருமான மதிப்பீடு, திரட்சிய நிதி, வருடாந்த மதிப்பீடுகளின் மாறுபாடுகள் (நி.ஒ. 1 தொடக்கம் நி.ஒ. 68 வரை)

அத்தியாயம் III – நிதி முகாமை, பொறுப்பு கறல், பிரதம கணக்கீட்டு அலுவலர்கள், வருமான கணக்கீட்டு அலுவலர்கள், அங்கிகாரம் அனுமதி வழங்கள், சான்றுப்படுத்தல், செயற்பாடுகளை ஒப்படைத்தல். (நி.ஒ. 124 தொடக்கம் நி.ஒ. 147 வரை)

### 07.1.3 திணைக்கள் ஒழுங்கு விதிகள்

சகல பதவிகளுக்குமான இவ்வினாத்தாள் திணைக்கள் விதிகள் ஒழுங்கு விதிகள், சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் திணைக்களத்தின் தொழிலாட்ப வேலையுடன் தொடர்புடைய விடயங்களுக்கு மேலதிகமாக நோயாளர் சேவை மற்றும் சமூக சுகாதார சேவையுடன் தொடர்புடைய சுற்றுறிக்கைகள் மற்றும் அறிவுபுத்தல்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இவ்வினாத்தாள் 2 1/2 மணித்தியாலங்களைக் கொண்டதுடன் 07 கட்டுரை வினாக்களைக் கொண்டிருக்கும். அவற்றில் 05 வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

08 பரிசை தொடர்பான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தல்.

பரிசைர்த்திகள் குறிப்புக்களை தன்னிட்டதில் வைத்து பார்த்து எடுத்துக் கூடுதலாக நமைசேப்பாய் டிஸ்தெ. ஏனைய பரிசைர்த்திகளின் விடைத்தானினை பார்த்து எழுதுதலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவிசெய்தலை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். மேலும் கையாக்கக் கூட தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரணியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பரிசைர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

09. தயவு செய்து இச்சுற்று நிறுபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உங்களது நிறுவனத்தில் கடமையாற்றும் பொருத்தமான சகல உத்தியோகத்தர்களுக்கும் அறியத் தரும். இந்த விபரங்களை [www.health.gov.lk](http://www.health.gov.lk) என்னும் இணையத் தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

Web Path :- [www.health.gov.lk](http://www.health.gov.lk) → Staff Access → Administration → Examination → Circulars

கவனிக்கவும் :- சிங்களம், தமிழ், மூங்கிலை மொழியிலான கற்றுநிறுங்களுக்கிடையே ஏதாவது முரண்கள் காணப்படுமாயின் சிங்கள மொழியிலான கற்றுநிறுப்புமே வழங்கு பதாகும்.

ய.ஏ.ஸ்.எச். சிசிரகுமார்

பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) 02

செயலாளருக்காக

U.A.S. Harshapriya Sisira Kumara  
Deputy Director General (Administration) II  
Ministry of Health & Mass Media  
"Suwasiripaya"  
Colombo - 10.

குகாதூர் அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்ப சேவை வகைக்குரிய (MN - 03 - 2006 - A) தினணைக்கள் பதவிகளுக்கான முதலாவது விணைத்திறஞ் தடைப் பரிசீசை - 2025 ((2வது தவணை)

01. (ஏ) (i) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில் எழுதவும்) : .....

- (ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கடப்பிட்டல் எழுத்துக்கள்)

- (iii) முதலெழுத்துக்களுடன் பெயர் (தமிழில்) : .....

- (iv) முதலெழுத்துக்களைன் பெயர் (ஒவ்வுக்கிலும் கட்டப்பட்டது) எழுத்துக்களிலு)

- (அ) (i) பதவி : .....

- (ii) வகுப்பு II “அ” / தரம் II ந்து பதவியூத்தப்பட்ட திகதி : .....

கடித இலக்கமும் : .....

- (iii) தற்போது பெறும் வகுடாந்த சம்பளம் : .....

- (iv) தேசிய அடையாள அட்டை இல :



- (vi) மின்னாடுகள் (முகவரி : .....

02. தாங்கள் இம்முறை தோற்றுவதன் பொருட்டு எதிர்பார்த்துள்ள விடயத்தின் எதிரேயுள்ள கண்டினுள் (✓) அடையாளத்தினை இடுக. தோற்று வில்லையாயின் (X) அடையாளமிடுக.

தாபன விதிக்கோவை மற்றும் அலுவலக  
நடைமுறைகள் வினாப்பத்திரிம்

## நிதி ஒழுங்குவிதிகள்

## திணைக்கள் ஒழுங்கு விதிகள்

03. (அ) தற்போது சேவைபுரியும் நிலையம் (தமிழ்ல்) : .....

(ஆங்கிலத்தில்) : .....

- (ஆ) அதற்குறிய மாவட்டம் .....

- (இ) சேவை நிலையம் நிர்வகிக்கப்படுவது மத்திய அரசினால்   மாகாண சபையினால்

- (ஈ) மாகாண சபையாயின் உரிய மாகாணம் : .....

- (ഇ) പര്യടക അനുമതി ആട്ടൈയിൽ അനുപ്പവുതൻ പൊരുട്ടു പിമ്മൈയിൽന്റി തെளിവാക തങ്കളുടെയ മുകവാ എമുതപ്പട്ട “9 X 4” അണവുടെയ, രൂപാ 110.00 പെറ്റുമതിയുടെയ മുത്തിരൈമ്പാട്ടപ്പട്ട കഴിത ഉന്നുകൾ ദിരിഞ്ഞു വിണ്ണനപ്പത്തുടൻ ഇന്നൈക്കപ്പട്ടുണ്ടാത? .....

- (ஊ) (i) தபால் முகவரி (தமிழில்) .....

தபால் (முகவரி அங்கில கப்பிட்டல் எமத்துக்கலில்) .....

04. பரிசைக்குத் தோற்றும் மொழி ( சிங்கவாம் / துமிம் / அங்கிலம் ) .....

05. (அ) இதற்கு முன்னர் இப்பாட்டைக்கு தேவூற்றியுள்ளிருக்கா? .....

(ஆ) தாங்கள் விலையைப்பிப்பது முதற் தடவாயில்லையாயின் முத்திரை ஒட்டப்பட்டுள்ளதா? .....

മുക്തിയേക്ക് കണ്ണം

- ## 06. விண்ணப்பதாரியின் சான்றிதழ்

- (i) எனது அறிவிற்கும், விசுவாசத்தின் அடிப்படையிலும் இவ்விண்ணப்பத்தில் என்னால் கொடுக்கப்பட்டுள்ளதைவிட்கள் யாவும் உண்மையானவைகளைவும், இப்பீட்சைக்கு நான் தோற்றுவது முதன்முறையானபடி யால் பரிசைக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் / முதன் முறை அல்லதுபடி யால் ரூபா..... பெறுமதியான முத்திரைகள் ஒட்டப்பட்டுள்ளதெனவும், இவ்விண்ணப்பத்தில் என்னால் ஒட்டப்பட்டுள்ள முத்திரைகள் மதிப்பு நீக்கம் செய்வதற்கு முன்பு வலுவிலுள்ள பாவிக்கப்படாத முத்திரைகள் எனவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

(ii) கசாதாரத் தினைக்களத்தினால் பரிசை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்கு உடந்தையாக நடப்பேன் எனவும், இப்பீட்சை தொடர்பாக நியதிச் சட்டத்தின் படி நான் தகைமையற்றவன் எனக் காணப்படுன் எனது பரிசொர்த்தித் தன்மையினை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் எதுவிதத் தீர்மானத்திற்கும் நான் உடன்படுவேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி .....

.....  
விண்ணப்பதாரின் கையொப்பம்

07. தனிநபர் கோவையினை கையாளும் விட்ய உத்தியோகக்குளின் சான்றிதழ்

இவ் விண்ணப்பமானது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் என்னிடம் பாரமளிக்கப்பட்டது என்றும். சுயவிபரக் கோவையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் சரியாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும்: இவ்விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி ஒன்று சுயவிபரக் கோவையில் கோவையிடப்பட்டுள்ளது என்றும் இத்தால் உறுதிப்படுத்துகின்றோன்.

திகதி .....

.....  
பெயர்ந்த கைபொருட்டிறம் தித்தியால்

08. நிறுவனத் தலைவரின் சான்றிதழ்

திருவாளர்/திருமதி/செல்லி ..... என்பவரை நான் நன்கு அறிவேன் எனவும். அவ் உத்தியோகத்தை இப்பாட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக உள்ளதால் / முதல் முறையாக இல்லாத படியால் ரூபா ..... பெறுமதியான முத்திரைகள் இவ்விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளதாகவும் / முத்திரைகள் ஏட்ட அவசியமில்லை எனவும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும். இப்பாட்சைக்குத் தோற்றுவதற்கு இவ்விண்ணப்பதாரருக்கு தகைமை உள்ளதெனவும் எனது முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

தீக்தி .....

நிறுவனக் கலைவரின் கைப்பாட்டம்

09. பன்முகப்படுத்தப்பட்ட /விசேட இயக்கக் கலைவரின் சான்றிதழ்

திருவாளர்/திருமதி/செல்வி..... என்பவர்..... உத்தியோகத்தாராக எனது நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார் எனவும் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளதுவல்கள் விண்ணப்பதாரியின் கயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும் இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு இவ்விண்ணப்பதாரருக்கு தகுதி உள்ளதெனவும் இத்தால் ஒரு முகிழ்ச்சுகளிலும்

கிக்கி .....

பன்முகப்படுத்தப்பட்ட பகுதி /விசேட  
பிரிவு தலைவரின் கையொப்பம்  
இறப்பர் முத்தினரை இடப்படவேண்டும்

(\*கேள்வியானதுவர்த்தை கீழ் வர்த்தை)

දුරකථන  
දෙපාලයෝඩි  
Telephone

) 0112669192 ,0112675011  
0112698507 , 0112694033  
0112675449 ,0112675280

ගැස්  
පෙක්ස්  
Fax

) 0112693866  
0112693869  
0112692913

ලේපන තෙවත  
මින්නෙනු සඳහා මුක්කම්  
e-mail

) postmaster@health.gov.lk  
)

වෙබ් පැටි  
ඩිජීප්‍රේව  
විශාලා පිටපත  
website

) www.health.gov.lk  
)

මහත් පාක්‍රය )  
எந்து இல )  
My No. ) CF/EXQ/06/2025

මුද්‍රා පාක්‍රය )  
உமது இல )  
Your No. : )  
දින )  
திகதி ) 16 /06/ 2025  
Date )



සුවසිරිපාය  
සාධකීරිපාය  
**SUWASIRIPAYA**  
සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍යාංශය  
ස්කාතාර මර්ග්‍රම බෙකුණු මුද්‍රා මූල්‍ය මෘදුකාංග  
**Ministry of Health & Mass Media**

**General Circular Letter No: 02 - 96 /2025**

Provincial Health Secretaries

Deputy Director General- National Hospital of Sri Lanka, Colombo

Director- National Hospital, Kandy

Director- National Hospital, Galle

All Directors of Hospitals under the Line Ministry

Provincial Directors of Health Services

Regional Directors of Health Services

Heads of Institutions

**First Efficiency Bar Examination for the Departmental Post belonging to the Supervisory Management Assistant Technical Service Category (MN 03 2006 - A) of the Ministry of Health - 2025 (Second Term)**

It is hereby notified that the Efficiency Bar Examination which should be passed before expiry of 03 years from the date of recruitment to Grade III of Supervisory Management Assistant Technical Service Category (MN - 03 2006 -A) of Ministry of Health will be held on 26.07.2025 and 27.07.2025 in the medium of Sinhala, Tamil and English. The venue and the time of examination will be notified in the admission card.

**02. Qualifications**

Only the officers in the posts of **Photographer Technician, Lift Technician, Air Condition Technician, Plant Supervisor, Draftsman, Transport Officer, Transport Forman, Electrician, Technical Officer (Civil), Technical Officer (Electrical)**, who received an appointment in Grade III of Supervisory Management Assistant Technical Service Category (MN - 03 - 2006 -A) of Ministry of Health have not yet completed the efficiency bar examination, may apply for this examination

**N.B: Take necessary action to send applications of the officers only who has been promoted to Grade III by 07.07.2025 and already received appointment letters.**

**03. Applications**

Applications prepared by candidates as per specimen form appended to this circular letter should be sent through the respective Heads of Institutions to reach "Director (Examinations), No. 385, "Suwasiripaya", Ven. Baddegama Wimalawansa Thero Mawatha, Colombo 10" on or before 07.07.2025 by registered post. The words "**First Efficiency Bar Examination for the Supervisory Management Assistant (MN - 03 - 2006 - A) – 2025 (Second Term)**" on the top left corner of the envelope. It is mandatory that have certify fact that the candidate had satisfied the qualifications required to sit for the said efficiency bar examination by the officer in - charge of the subject of personal file and that all the particulars furnished in each application are correct by the Head of Institution. one (01) self-addressed envelope (candidates can write their official or private address) in the size of 9" x 4" inches, affixed with stamps to the value of Rs.110.00 should be sent along with the application. **Applications received after the closing date, incomplete or inaccurate will be rejected without any notice.**

**Note : The application should be prepared using an A4 paper based on the specimen form of application so to recommended 01 to 04 on the first page and from 05 to 09 on the second page. Applications that do not comply will the above format will be rejected without further notice.**

**04. Examination fees:-**

- I. Candidates who sit the examination for the first time need not pay examination fees. However in every subsequent sitting they should affix stamps to the value of Rs. 25/= per subject in the application and cancel the same by placing their signature and date.
- II. The fees once paid will not be allowed to transfer for any other Examination or refunded for any reason.

**05. Admission to the Examination:-**

- I. Candidates whose applications are accepted will be issued with Admission Cards. The Admission card should be duly completed and submitted same to the Supervisor at the Examination Hall. Otherwise they will not be allowed to sit the examination.
- II. Candidates should prove their identity to the Supervisor at the examination hall. For this purpose one of the following documents will be accepted.
  - ( a ) National Identity Card
  - ( b ) An Identity Card formally issued by the Ministry of Health or a relevant Institution
  - ( c ) Valid Driving License
  - ( d ) Valid Passport

**06. Scheme of the Examination:-**

This efficiency bar examination for each post consists of 03 question papers viz **Establishments Code & Procedural Rules** and **Financial Systems** and **Departmental Regulations**. Each subject will be given 100 marks and minimum 40 marks should be secured for each paper to pass the examination. The examination may be completed in one sitting or several sittings subject by subject. Candidates who sit the examination for the first time, shall apply for all Subjects.

**07 Syllabus**

**07.1.1 Establishments Code & Procedural Rules**

This question paper is prepared based on the following chapters of the **Establishments Code & Procedural Rules of the Public Service Commission**. Duration is 2½ hours. This **question paper** consists of 08 essay type questions. Any 05 of them should be answered.

**The following chapters of the Establishments Code**

- |               |   |   |
|---------------|---|---|
| Chapter VIII  | - | Over time, Holidays , Holiday Pay, and Allowances |
| Chapter XII   | - | Leave   |
| Chapter XIII  | - | Railway Warrants                                  |
| Chapter XIV   | - | Travel on Duty within the Island                  |
| Chapter XIX   | - | Government Quarters                               |
| Chapter XLVII | - | General Conduct and Discipline                    |

**The following chapters of the Procedural Rules of the Public Service Commission**

- |              |   |   |
|--------------|---|---|
| Chapter III  | - | Appointment   |
| Chapter IV   | - | Service minutes and schemes of recruitments                           |
| Chapter V    | - | Persons not qualified for appointment to the public service           |
| Chapter VI   | - | Terms and conditions governing appointments                           |
| Chapter VII  | - | procedure relating to appointment                                     |
| Chapter VIII | - | Period of probation, period of acting and confirmation of appointment |

Chapter IX	-	Appointment to act in a post or attend to the duties of a post
Chapter X	-	Efficiency Bar
Chapter XI	-	Seniority
Chapter XIII	-	Re – employment of person retired from the public service
Chapter XVII	-	Procedure relating to promotions
Chapter XVIII	-	Transfers
Chapter XX	-	Procedure on appeals against promotions and transfers

#### 07.1.2 Financial Systems

Duration is 2½ hours. The question paper consists of 08 essay type questions. Any 5 of them should be answered. Total of 100 marks will be given. The question paper will be based on the following Chapters of the Financial Regulations

- Chapter I - Estimates of Expenditure and Revenue ,The Consolidated Fund, Variations to Annual Estimates, (from F.R.01 to F.R. 68)
  
- Chapter III - Financial Management and Accountability, Chief Accounting Officers, Revenue Accounting Officers Authorization, Approval, Certification, Delegation of Functions (F.R.124 to F.R.147)

#### 07.3 Departmental Regulations

For each post, the question paper is prepared based on the, **Departmental Rules and Regulations, Acts, Procedures etc and circulars and instructions pertaining to Patient Service and Community Health Service in addition to the matters relevant to technical work of the Department.** Duration is 2½ hours. The question paper consists 07 essay type questions and any 05 of them should be answered .


#### 08. To follow the Regulations Related to Examination Procedure

Candidates are warned against copying or attempting to copy from the script of another candidate or from any book or paper or notes whatsoever. No candidate should attempt to look at the script of another candidate and should not help any candidate either help another candidate or obtain help from another candidate or person. Further mobile phones & the similar electronic equipment's should not be used. Any candidate who disregards this rule is liable to punishment.

09. Please bring the contents of this circular to the notice of all relevant officers serving in your institution. This information is also available on the Web site; [www.health.gov.lk](http://www.health.gov.lk)

**Web Path :- [www.health.gov.lk](http://www.health.gov.lk) → Staff Access → Administration → Examination → Circulars**

**N.B.: - In the event of any inconsistency between the Sinhala, Tamil and English texts of this circular letter, Sinhala text shall prevail.**



U A S H Sisira Kumara

Deputy Director General (Admin) II

For Secretary

**U.A.S. Harshapriya Sisira Kumara**

Deputy Director General (Administration) II

Ministry of Health & Mass Media

"Suwasiripaya"

Colombo - 10.



05. (a) Have you sat this examination before? .....

(b) Have you affixed stamp for this time, if sat the examination before?

**Stamp Cage**

**06. Certificate of the candidate :-**

- (i) I hereby certify that the particulars mentioned by me in this application are true and correct to my knowledge and that I need not affix stamps since I sit the Examination for the first time / have affixed stamps to the value of Rs. .... since I repeat the Examination,\* and the stamps affixed by me to the application are genuine and not used before cancellation.
- (ii) I agree to abide by the rules and regulations stipulated by the Ministry of Health concerning this Examination and I agree with whatever decision taken to cancel my candidature. If it was found that I am not eligible according to the rules of this examination.

.....  
Date

.....  
Signature of the candidate

**07. Certification of by the Officer in charge of personal files**

I certify that this application was submitted to me before the closing date and that the applicant has filled the application correctly according to the particulars in the personal file and a copy of this application is filed in the personal file.

.....  
Date

.....  
Name and Signature

**08. Certification of Head of Institution**

I do hereby certify that \*Mrs / Miss ..... serves as a..... in this institution and she sit the Examination for the first time/not for the first time\* and has affixed stamp to the value of Rs..... / not necessary to affix stamp\* and the particulars furnished in the Application are true and correct to her personal file and she is eligible to sit for the examination. She placed her signature before me.

.....  
Date

.....  
Signature of Head of Institution /  
Rubber Stamp

**09. Certificate of the Head of Decentralized unit**

Mrs/Miss ..... serves as an officer Grade III of Supervisory Management Assistant Technical Service (MN - 03-2006 -A) in my Division / Campaign\* and the particulars furnished by her in the application are correct according to the particulars in her personal file and she is eligible to sit for this Examination.

.....  
Date

.....  
Signature of the Head of  
Decentralized Unit  
( Frank / Rubber stamp )

\* - Delete irrelevant words